

1. நிதிக் கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

அம்பலாங்கொடை நகர சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயற்பாட்டுக் கூற்று, தேறிய சொத்துக்கள் கூற்று, காசுப்பாய்ச்சல் கூற்று, முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளினதும் ஏனைய விளக்கத் தகவல்களினதும் பொழிப்புக்களை உள்ளடக்கிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக் கூற்றுக்கள் நகர சபை கட்டளைச் சட்டத்தின் (அதிகாரம் 255) பிரிவு 181(1) மற்றும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 10(1) உபபிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிச குடியரசு அரசியலமைப்பின் 154(1) உறுப்புரையில் உள்ளடக்கிய ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதுகின்ற எனது கருத்துரைகளும் அவதானிப்புகளும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் தாக்கங்களினைத் தவிர்த்து, அம்பலாங்கொடை நகர சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வு கோட்பாடுகளுக்கு இணங்க நிதிக் கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் அடிப்படையில் எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி.) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். அந்நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள், இந்த அறிக்கையில் நிதிக் கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக் கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

நிதிக் கூற்றுக்களை பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு கோட்பாடுகளுக்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக் கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நகர சபையின் நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாக உள்ளது.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம் நகர சபையின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக் கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு தனது அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 கணக்காய்வின் விடயப்பரப்பு (நிதிக் கூற்றுக்களின் கணக்காய்வு தொடர்பான கணக்காய்வாளரின் பொறுப்பு)

ஒட்டுமொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறு காரணமாக ஏற்படக்கூடிய அனைத்துப் பொருண்மையான பிறழ் கூற்றுக்களிருந்து நிதிக்கூற்றுக்கள் விடுபட்டுள்ளனவா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதும் எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வாளர் அறிக்கை ஒன்றை வழங்குவதும் எனது குறிக்கோள்களாக உள்ளன. நியாயமான உறுதிப்பாடென்பது உறுதிப்பாட்டின் உயர் நிலையொன்றாக காணப்படுகின்ற போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களிற்கு இணங்க மேற்கொள்ளப்படுகின்ற கணக்காய்வில் பொருண்மையான பிறழ்கூற்றொன்று காணப்படுகையில் அதனை எல்லா வேளையிலும் கண்டுபிடிக்கும் என்பதற்கு அது உத்தரவாத்தினை வழங்குவதில்லை. பிறழ்கூற்றுக்களானவை மோசடி அல்லது தவறு காரணமாக எழக்கூடுமென்பதுடன் அவற்றுள் இந்த நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பாவனையாளர்களால் மேற்கொள்ளப்படும் பொருளாதாரத் தீர்மானங்கள் மீது தனித்தனியாகவோ அல்லது கூட்டுமொத்தமாகவோ செல்வாக்குச் செலுத்தக்கூடுமென நியாயமாக எதிர்பார்க்கப்படுபவை பொருண்மையானவையாக கருத்திலெடுக்கப்படும்.

துறைசார் வெளிப்படை மற்றும் தொழில்துறை பின்னணியுடன் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் என்னால் கணக்காய்வு செய்யப்பட்டன. மேலும்,

- மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களின் ஏற்படக் கூடிய பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தினை இனங்காணும் போதும் மதிப்பீட்டின் போது சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடுவதன் மூலம் மோசடிகள் அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக் கூடிய ஆபத்துகளை தவிர்த்துக் கொள்வதற்கும், போதுமான மற்றும் பொருத்தமான கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்ளல் எனது அபிப்பிராயத்திற்கு அடிப்படையாகும். தவறு ஒன்றின் மூலம் ஏற்படும் தாக்கங்களை விட மோசடி ஒன்றின் மூலம்இடம்பெறும் பொருண்மையான பிறழ் கூற்றினை இணங்காணாமையால் எழும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன், தவறான கூட்டிணைவு, தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டுவிடுதல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் மோசடியொன்று ஏற்படுவதற்கு காரணமாகின்றது
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி சபையின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் மதிப்பீடு செய்தல்.
- வெளிப்படுத்தல்கள் உள்ளடக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்திற்காக அடிப்படையான கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் சம்பவங்கள் பொருத்தமான மற்றும் நியாயமான வகையில் நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன என மதிப்பீடு செய்தல்.

வேண்டப்பட்டவாறு எந்த நேரத்திலும் பின்வரும் விடயங்களை பரீட்சிப்பதற்கு சாத்தியமானதாக கணக்காய்வின் நோக்கெல்லை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

- நகர சபையின் செயற்பாடுகளை தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யக்கூடியவாறான தகவல்களை சமர்ப்பிக்கும் நோக்கில் அமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், ஏடுகள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதுமானதாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தனவா என்பதுடன் அத்தகைய

முறைமைகள், நடைமுறைகள், புத்தகங்கள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமான செயற்பாட்டில் உள்ளனவா என்பதும்,

- உரிய எழுத்துமூல சட்டத்திற்கு அல்லது நகர சபையினால் வழங்கப்பட்ட ஏனைய பொதுவான அல்லது விசேட பணிப்புரைகளுடன் நகர சபை இணங்கியிருந்ததா என்பதும்,
- தனது அதிகாரங்கள், தொழிற்பாடுகள் மற்றும் கடமைகளின் பிரகாரம் செயற்பட்டிருந்ததா என்பதும், மற்றும்
- வளங்கள் கால வரையறைகளினுள்ளேயும் பொருத்தமான சட்டங்களிற்கிணங்கவும் சிக்கனமாகவும் வினைத்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டிருந்தனவா என்பதும் ஆகும்.

1.5 ஏனைய சட்டத் தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கை

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் பின்வரும் தேவைப்பாடுகள் தொடர்பாக விசேட ஏற்பாடுகள் அடங்கியுள்ளன.

(அ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 6(1)(ஈ)(iii) பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தேவைப்பாடின படி, நகர சபையின் நிதிக்கூற்றுக்கள் முன்னைய ஆண்டுடன் இணங்குகின்றன.

(ஆ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 6(1)(ஈ)(iv) பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தேவைப்பாடின படி, முன்னைய ஆண்டின் போது என்னால் மேற்கொள்ளப்பட்ட பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிதிக்கூற்றுக்களில் அடங்கியுள்ளன.

1.6 நிதிக் கூற்றுக்கள் தயாரித்தல் தொடர்பான கணக்காய்வு அவதானிப்புகள்

1.6.1 இணக்கஞ் செய்யப்படாத கட்டுப்பாட்டுக் கணக்குகள்

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) மீளாய்வாண்டு திசம்பர் 31 திகதியில் உள்ளவாறு நிதிக்கூற்றுக்களில் காட்டப்பட்டுள்ள 08 கணக்கு விடயங்கள் தொடர்பான மீதிகள் மற்றும் அட்டவணைகளில் காட்டப்பட்டுள்ள மீதிகளிடையே ரூபா 1.55 மில்லியனுக்கான வித்தியாசமொன்று காணப்பட்டது.	எதிர்காலத்தில் செய்யப்படும் என.	சரி வித்தியாசங்களை இனங்கண்டு சரி செய்ய வேண்டும்.
(ஆ) மீளாய்வாண்டு இறுதித் திகதியில் உள்ளவாறு ஆதனங்கள், பொறித்தொகுதிகள் மற்றும் உபகரண கணக்கின் மீதி மற்றும் மூலதன செலவீட்டிற்கான அரசிறை உதவு தொகை கணக்கு மீதியிடையே ரூபா 91,622 இற்கான வித்தியாசமொன்று காணப்பட்டது.	2025 ஆண்டு நிதிக்கூற்றுக்கள் தயாரிக்கும் போது இந்த குறைபாடுகள் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என.	வித்தியாசங்களை இணக்கஞ் செய்து கணக்குகள் சரி செய்யப்பட வேண்டும்.

1.6.2 கணக்காய்விற்கான எழுத்துமூல சான்றுகள் இன்மை

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
நாளதுவரை ஆக்கப்பட்ட நிலையான சொத்துக்கள் பதிவேடு கடன்பட்டோர் பதிவேடு மற்றும் வைப்பு சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்படாமையால் கூட்டுத்தொகை ரூபா 161.68 மில்லியன் தொகைக்கான 16 கணக்கு விடயங்களை திருப்திகரமாக பரிசோதனை செய்ய முடியாமல் இருந்தது.	எதிர்காலத்தில் முறையான அட்டவணைகள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என.	மீதிகளை உறுதிப்படுத்தல் மற்றும் சரியான அட்டவணைகள் சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிதிக் கூற்றுக்களின் படி மீளாய்வாண்டு திசெம்பர் 31 திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான சபையின் மீண்டுவரும் செலவினை மிகைத்த வருமானம் ரூபா 14.43 மில்லியன் தொகையாகக் காணப்பட்டதுடன், அதற்கு நேரொப்ப முன்னைய ஆண்டின் மீண்டுவரும் செலவினை மிகைத்த வருமானம் ரூபா 23.56 மில்லியன் தொகையாக காணப்பட்டது.

2.2 வருமான நிருவாகம்

2.2.1 மதிப்பீட்டு வருமானம், சிட்டையிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம்

செயலாளரினால் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களின் படி மீளாய்வாண்டு மற்றும் முன்னைய ஆண்டு தொடர்பாக சமர்ப்பித்திருந்த மதிப்பீட்டு வருமானம், சிட்டையிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம் தொடர்பான தகவல்கள் கீழே காண்பிக்கப்படுகின்றன.

வருமான மூலம்	2024				2023			
	மதிப்பீட்டு வருமானம்	சிட்டையிடப்பட்ட வருமானம்	சேகரிக்கப்பட்ட வருமானம்	திசெம்பர் 31 திகதியில் உள்ளவாறு மொத்த நிலுவை	மதிப்பீட்டு வருமானம்	சிட்டையிடப்பட்ட வருமானம்	சேகரிக்கப்பட்ட வருமானம்	திசெம்பர் 31 திகதியில் உள்ளவாறு மொத்த நிலுவை
	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா
வீதவரி மற்றும் வரி	28,425,000	21,214,421	23,952,664	30,299,018	27,775,000	23,412,643	25,597,905	33,037,261
வாடகை	27,103,250	20,260,920	15,625,844	17,755,773	26,338,750	19,879,535	18,712,568	13,120,697
அனுமதிப் பத்திரக் கட்டணம்	688,000	2,338,458	2,376,357	-	603,000	535,693	723,703	37,899
ஏனைய வருமானங்கள்	32,261,000	20,834,911	20,248,090	2,899,603	30,089,000	19,946,983	21,018,308	2,312,782
மொத்தம்	88,477,250	64,648,710	62,202,955	50,954,394	84,805,750	63,774,854	66,052,484	48,508,639

2.2.2 வருமானம் சேகரித்தல் செயலாற்றல்

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) வீதவரியும் வரியும்		
(i) மீளாய்வாண்டு இறுதியில் உள்ளவாறு ரூபா 30.3 மில்லியனுக்கான வீதவரியும் வரியும், களியாட்ட வரி மற்றும் நீர் சேவை வரி நிலுவையொன்று அறவிடப்பட வேண்டிக் காணப்பட்டதுடன் நகர சபைக் கட்டளைச் சட்டத்தின் பிரிவு 170(2) ஏற்பாடுகளின் பிரகாரம் நிலுவை வரி அறவீடு செய்ய நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.	நிலுவை மீதியை அறவீடு செய்வதற்காக ஆதனங்களை தடைசெய்யும் நடவடிக்கை முறை எடுக்கப்பட்டு வருகின்றது என.	நகர சபைக் கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகளின் படி நிலுவை வருமானம் அறவீடு செய்வதற்கு வேலைத் திட்டமொன்று விரைவாக தயாரிக்கப்பட்டு நிலுவை வருமானம் அறவீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
(ii) 2018 ஆண்டு மேற்கொள்ளப்பட்டிருந்த வீதவரி பெறுமதி மதிப்பீட்டினை அடிப்படையில் மீளாய்வாண்டின் போதும் வீதவரி அறவிடப்பட்டமையால் சபைக்கு உழைக்கக் கூடியதாக இருந்த வருமானமொன்றினை இழந்திருந்தது.	பெறுமதி மதிப்பீட்டு திருத்த அலுவல்கள் 2025.06.02 திகதி முதல் செயற்படுத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது என.	ஆதன பெறுமதி மதிப்பீடு காலரீதியாக மேற்கொள்ளப்பட்டு வீதவரி அறவீடு செய்யப்பட வேண்டும்.
(ஆ) வாடகை		
(i) சபைக்குச் சொந்தமான 30 கடையறைகளில் இருந்து மற்றும் 07 லொத்தர் குடிசைகளில் இருந்து ரூபா 1.11 மில்லியன தொகைக்கான நிலுவை வாடகை மீதியொன்று 03 மாதங்கள் முதல் 19 மாதங்கள் வரையான காலவீச்சில் காணப்பட்ட போதிலும் அந்த நிலுவை வாடகையை அறவீடு செய்வதற்கு அல்லது கடையறைகளை மீண்டும் பெற்றுக் கொள்வதற்கு சபையினால் நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.	சட்டச் செயற்பாடுகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுகின்றது என.	உடன்படிக்கைகள் மற்றும் சட்ட ஏற்பாடுகளின் படி செயற்பட வேண்டும்.
(ii) அம்பலாங்கொடை நகர சபைக்கு உரித்தான பழைய வர்த்தக கட்டிடத் தொகுதியில் காணப்படும் 11 கடையறைகள் உட்பட 14 கடையறைகளின் உரித்தினை உரித்தாக்கி வருமானம் அறவீடு செய்வதற்கு பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.	குறிப்பிட்ட கடையறைகளை திருத்தவேலை மேற்கொண்டு வாடகை அடிப்படையில் வாடகைக்கு கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என.	நிச்சயிக்கப்பட்ட காலச் சட்டகத்தினுள் திருத்த வேலை மேற்கொண்டு கடையறைகளை வருமானம் உழைப்பதற்கு பயன்படுத்த வேண்டும்.
(iii) தென் மாகாண உள்ளுராட்சி ஆணையாளரின் 2010 திசெம்பர் 27 திகதிய தபபா/பபாகொ/2010/01 இலக்கங் கொண்ட சுற்றறிக்கையின் 06 ஆம் பந்தியின் பிரகாரம்	பெறுமதி மதிப்பீட்டு அறிக்கை விரைவாக பெற்றுக் கொள்வதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என.	பெறுமதி மதிப்பீட்டு அறிக்கைகளை பெற்றுக்கொண்டு விரைவாக அதன்படி வாடகைக்கு வழங்கல்

கடையறை வாடகை 05 வருடங்களுக்கு ஒரு முறை பெறுமதி மதிப்பீடு செய்யப்பட்டு அறவீடு செய்யப்பட வேண்டியிருந்த போதிலும், சபைக்கு சொந்தமான 39 கடையறைகளின் வாடகை 2015 ஆண்டின் பின்னர் திருத்தம் மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுத்திருக்கவில்லை. அதே போல் THW வீட்டுத் தொகுதியில் 04 கடையறைகளில் இறுதியாக பெறுமதி மதிப்பீடு மேற்கொள்ளப்பட்ட திகதிகள் கணக்காய்விற்கு சமர்ப்பித்திருக்கவில்லை.

மற்றும் வாடகை அறவீடு செய்தல் மேற்கொள்ளப்பட வேண்டும்.

- (iv) சபையின் அதிகாரப் பிரதேசத்தில் ஒரு சதவீத வரி அறவிடக் கூடிய சுற்றுலா சபையின் அங்கீகரிக்கப்பட்டுள்ள ஹோட்டல்கள், சிற்றுண்டிச் சாலைகள், தங்குமிடங்கள் காணப்படுகின்ற போதிலும் அது தொடர்பாக கணிப்பீடொன்று மேற்கொண்டு வரி அறவீடு செய்வதற்கு சபையினால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.
- மக்கள் சுகாதார சுற்றுலா சபையின் பரிசோதகரினால் வழங்கப்படுகின்ற அறிவுரையின் படி 2024 ஆண்டிற்காக விரைவாக வியாபார அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்ளும் படி குறிப்பிட்ட உரிமையாளர்களுக்கு அறிவுருத்தப்பட்டது என.
- சுற்றுலா சபையின் அங்கீகரிக்கப்பட்ட ஹோட்டல்கள் தொடர்பாக கணிப்பீடொன்று மேற்கொண்டு கட்டணம் அறவிடப்பட வேண்டும்.

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 சிக்கனமற்ற கொடுக்கல் வாங்கல்கள்

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
சபைக்கு நிர்மாண வேலைப் பண்டங்கள் கொள்வனவு செய்வதற்காக 03 நிறுவனங்களில் இருந்து கூறுவிலைகள் அழைக்கப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டிருந்த குறைந்த கூறுவிலையின் படி 27 கியூப் கல் ரூபா 422,550 தொகைக்கு கொள்வனவு செய்யப்பட்டிருந்த போதிலும் மாவட்ட விலைக்குழுவின் கூறுவிலைகளின் படி 27 கியூப் கல் பெற்றுக் கொள்வதற்காக செலவிடப்பட வேண்டிய தொகை ரூபா 321,898 தொகையாக காணப்பட்டமையால் ரூபா 100,652 தொகை மிகையாக செலுத்தப்பட்டிருந்தது.	எதிர்காலத்தில் நிர்மாண வேலைப் பண்டங்கள் கொள்வனவு செய்யும் போது மாவட்ட விலைக்குழுவின் மற்றும் மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் ஏனைய உரிய நிறுவனங்களினால் விதிக்கப்பட்டுள்ள கூறுவிலைகள் தொடர்பாக கவனம் செலுத்தி மிகவும் நியாயமாக கொள்வனவு செய்தல் மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என.	மாவட்ட விலைக் குழுவினால் தீர்மானிக்கப்படும் கூறுவிலைகளை கவனத்தில் எடுத்து கொடுப்பனவு மேற்கொள்ளப்பட வேண்டும்.

3.2 செயற்பாட்டுத் திறமையின்மை

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
நகர சபைக் கட்டளைச் சட்டத்தின் பிரிவு 120 இன் பிரகாரம் முறையான குப்பை முகாமைத்துவத் திட்டமொன்று இன்றி, குப்பை முகாமைத்துவத்திற்காக சபைக்கு உரிமை காணப்படாத ஹல்வதூர் பிரதேசத்தில் காணியொன்றில் ரூபா 1.98 மில்லியன் பெறுமதியான கட்டிடமொன்று நிர்மாணிக்கப்பட்டு இருந்ததுடன் மீளாய்வாண்டில் 02 சந்தர்ப்பங்களில் குப்பைகளை சமப்படுத்துவதற்காக ரூபா 739,935 இற்கான செலவொன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது. அவ்வாறாயினும், அந்த கட்டிடம் மற்றும் காணியில் குப்பை முகாமைத்துவத்தை முறைப் பிரகாரம் மேற்கொள்ளப்படாததுடன், காணியை சுற்றி தூர்நாற்றம், நாய்கள், காகங்கள் மற்றும் நுளம்புகள் போன்றவைகள் அதிகரித்து காணப்படல், கண்டல் மரத்தோப்பு சதுப்பு நிலத்தில் குப்பைகள் சேகரமாகுதல் போன்ற சுற்றாடல் சிக்கல்கள் ஏற்பட்டிருந்தது.	உக்காத குப்பைகளை தனியார் நிறுவனங்களுக்கு ஒப்படைப்பதற்கும் குப்பைகளை மண் போட்டு மூடுவதற்கும் தூர்நாற்றத்தை கட்டுப்படுத்துவதற்காக இரசாயன பொருட்களை விசிறுவதற்கும் குப்பை முகாமைத்துவத் திட்டமொன்று தயாரிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என.	சுற்றாடல் சேதத்தினை குறைக்கும் விதமாக முறையான குப்பை முகாமைத்துவத் திட்டமொன்றின் படி குப்பை முகாமைத்துவம் மேற்கொள்ளப்பட வேண்டும்.

3.3 சொத்துக்கள் முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) சபைக்குச் சொந்தமான 87 காணிகள் தொடர்பாக தற்போதைய பெறுமதி பெறுமதி மதிப்பீடு செய்திருக்காததுடன் அவற்றில் 25 காணிகளின் பயன்பாடு தொடர்பாக எதுவித தகவலும் சபையிடம் காணப்படவில்லை.	இனங்காணப்பட்ட காணிகள் பெறுமதி மதிப்பீடு செய்வதற்குரிய முக்கியத்துவ பதிவேடொன்று தயாரிக்கப்பட்டு வருகின்றது என.	காணிகளை பெறுமதி மதிப்பீடு செய்து கணக்கீடு செய்ய வேண்டியதுடன் அவற்றை பாதுகாக்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
(ஆ) நகர சபைக்கு சொந்தமான வாடிவீட்டுக் காணியை அபிவிருத்தி செய்து அம்பலாங்கொடை பிரதேச வாசிகளின் முன்னேற்றத்திற்காக பயன்படுத்தும் குறிக்கோளுடன் பேணிச் செல்வதற்காக 2013 ஆண்டு முதல் 50 வருட காலப்பகுதி ஒன்றிற்காக தனியார் கம்பனியொன்றுடன் உடன்படிக்கை ஒன்றிற்கு அணுகியிருந்த போதிலும், குத்தகைக்காலம் 10 வருடங்கள் கடந்திருந்த போதிலும் அபிவிருத்தி அலுவலொன்றும் மேற்கொள்ளப்படாமல் விளைவற்றுக் காணப்படுவதுடன் அது தொடர்பாக சபையினால் நடவடிக்கை ஏதும் எடுத்திருக்கவில்லை.	இந்த கம்பனியினால் தற்போது உடன்படிக்கையின் நிபந்தனைகளை மீறிய காரணத்தினால் உரிமையினை உரித்தாக்கிக் கொள்வதற்காக தொடர் நடவடிக்கைக்காக உள்ளூராட்சி ஆணையாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது என.	உடன்படிக்கையின் நிபந்தனையின் படி பிரஜைகள் மேம்பாட்டிற்காக வாடி வீட்டு வளாகம் பயன்படுத்தப்பட வேண்டும்.

3.4 மனிதவள முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) 2001 ஆகஸ்ட் 22 திகதிய 18/2001 இலக்கங் கொண்ட பொது நிருவாக சுற்றறிக்கையின் படி உச்சமட்ட கால எல்லை 5 வருடங்கள் ஒரே சேவை நிலையத்தில் சேவையாற்றிய அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் ஏனைய சேவை நிலையங்களில் சேவையாற்றுவதற்காக இடமளிப்பதற்கு வருடாந்த இடமாற்றம் வழங்கப்பட வேண்டிய போதிலும் அதற்கு இணங்காமல் நகர சபையின் 66 உத்தியோகத்தர்கள் 06 வருடம் முதல் 30 வருடங்களுக்கு இடைப்பட்ட காலப் பகுதியில் ஒரே சேவை நிலையத்தில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தது.	உள்ளூராட்சி ஆணையாளரின் மூலம் குறிப்பிட்ட இடமாற்றம் தொடர்பாக தீர்மானமொன்று சபைக்கு அறிவித்த பின்னர் தகைமைகளை பூர்த்தி செய்துள்ள ஊழியர்களுக்கு இடமாற்றங்கள் செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என.	சுற்றறிக்கை ஏற்பாடுகளின் படி இடமாற்றத்தை செயற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
(ஆ) சபையில் கடமையாற்றும் நூலக உதவியாளர், வேலைக்களத் தொழிலாளர் மற்றும் சுகாதார தொழிலாளர் ஆகிய பதவிகளில் 06 உத்தியோகத்தர்களுக்கு அந்த பதவிகளுக்கு உரித்தில்லாத கடமைகள் சாட்டப்பட்டிருந்தது.	குறிப்பிட்ட வெற்றிடங்களுக்காக ஊழியர்கள் ஆட்சேர்க்கும் வரை சேவையின் தேவைப்பாட்டிற்கு ஏற்ப இந்த ஊழியர்களின் சேவைகள் தொடர்ந்தும் பெற்றுக் கொள்ள வேண்டியுள்ளது என.	பதவிக்குரிய கடமைகள் சாட்டப்பட வேண்டும்.

3.5 வாகன முறைமை முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) சபைக்குச் சொந்தமான 10 வாகனங்களின் மைலோ மீற்றர்கள் செயற்படாமல் காணப்படுவதுடன் மீளாய்வாண்டு திசெம்பர் 31 திகதி வரை மீற்றர்கள் செயற்படாத காலப் பகுதியில் ஓட்டப்பட்டுள்ள தூரத்தின் எண்ணிக்கையை உறுதிப்படுத்திக் கொள்ளாமல் ரூபா 2.76 மில்லியன் தொகை பெறுமதியான 8512 லீற்றர் எரிபொருள் வழங்கப்பட்டிருந்தது.	குப்பை முகாமைத்துவத்திற்காக வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையான வாகனங்கள் காணப்படுவதுனால் மைலோ மீற்றர்கள் செயற்படாமல் போனாலும் எரிபொருளின் சரியான தன்மையை தொழிநுட்ப உத்தியோகத்தரின் மூலம் உறுதிப்படுத்திய பின்னர் எரிபொருள் வழங்கப்பட்டு வாகனங்கள் ஓட்டப்படுகின்றது.	விரைவாக மைலோ மீற்றர்களை திருத்த வேண்டியதுடன் திருத்த வேலை அலுவல்கள் மேற்கொள்ளப்படாமல் மற்றும் எரிபொருள் பாவனைகள் தொடர்பாக பரிசோதனை ஒன்று மேற்கொண்டு பொருத்தமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
(ஆ) ரூபா 1,000,386 கிரயத்தையுடைய டிரக்டர் வண்டியொன்று 2016 ஆண்டு முதல் கிரயத்தை இனங்காண முடியாத டிரக்டர் வண்டியொன்று 2009 ஆண்டு முதலும் திருத்த வேலை மேற்கொள்ளப்படாமல் சபை வளவில் நிறுத்தப்பட்டிருந்தமையால் துருப்பிடித்திருந்தது.	இந்த வாகனம் தொடர்பாக பொருத்தமான நடவடிக்கைகள் எடுப்பதற்காக உள்ளூராட்சித் திணைக்களத்தின் இயந்திரப் பொறியியலாளரின் அறிக்கையொன்று வேண்டப்பட்டுள்ளதுடன் அந்த தீர்மானத்தின் படி நடவடிக்கை எடுக்கப்படும் என.	வாகனத் திருத்த வேலைகள் மேற்கொண்டு பயன்படுத்துதல் அல்லது அப்புறப்படுத்துதல் தாமதமின்றி மேற்கொள்ளப்பட வேண்டும்.